



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 19.09.2019 (முற்பகல்)

முன்னிலை

திரு ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA5714/F/2019

திரு பெ.லட்சுமணன்

...

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்,

இளநிலை பொறியாளர் அலுவலகம்(இ&ப),

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,

கோணலூர் கிராமம் (ம) அஞ்சல்,

கீழ்பென்னாத்தூர் வட்டம்,

திருவண்ணாமலை மாவட்டம்.

...

பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	26.03.2019
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	04.05.2019
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	19.06.2019

ஆணை

இன்று (19.09.2019) இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு பெ.லட்சுமணன் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு M.இராஜசேகரன், செயற்பொறியாளர்/இயக்குதலும் பராமரித்தலும், கிழக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 26.03.2019 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், கோணலூர் மின் பகிர்மான மையத்தில் வணிக உதவியாளராக பணிபுரியும் திரு ஏழுமலை என்பவரின் கல்வித்தகுதி மற்றும் பணி

நியமனம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை 4 இனங்களில் குறிப்பிட்டு வழங்கக்கேட்டு, பொதுத் தகவல் அலுவலர், இளநிலை பொறியாளர் அலுவலகம், கோணலூர் கிராமம் மற்றும் அஞ்சல், கீழ்பென்னாத்தூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கவில்லை எனவும், தகவல்களை பெற்று வழங்குமாறும் கேட்டு, 04.05.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலரும் தகவல் வழங்கவில்லை என தெரிவித்தும், தான் கோரிய தகவல் பெற்று வழங்கவும் கேட்டு, பிரிவு 19(3)ன் கீழ் 19.06.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர்/மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பாக 26.06.2019 மற்றும் 17.08.2019 தேதிகளிட்டு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தார். மேலும் தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்து ஆணையத்தின் முன்பு மேல்முறையீட்டாளருக்கு வழங்கினார்.

5. விசாரணையின்போது ஆஜரான மேல்முறையீட்டாளர் தனக்கு பதிவுத் தபாலில் தகவல்களை சான்றிட்டு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஆணையம் அதனை பதிவு செய்கிறது.

6. பொதுத் தகவல் அலுவலர், பதிவுத் தபால் வாயிலாக மேல்முறையீட்டாளருக்கு தகவல்களை அனுப்புவதாக ஆணையத்தில் தெரிவித்தார். விசாரணையின் முடிவில் ஆணையம் கீழ்க்கண்ட உத்தரவு வழங்குகிறது:

மனுதாரர்/மேல்முறையீட்டாளர் 26.03.2019 தேதியிட்ட மனுவில் கோரிய தகவல் இவ்வாணை கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, வழங்கப்பட்ட தகவல் மற்றும் மேல்முறையீட்டாளர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க தற்போதைய பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/- ச.த. தமிழ்குமார்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA5714/F/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்,
இளநிலை பொறியாளர் அலுவலகம்(இ&ப),
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,
கோணலூர் கிராமம் (ம) அஞ்சல்,
கீழ்பென்னாத்தூர் வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு பெ.லட்சுமணன்,
த/பெ. பெருமாள்,
அரும்பாக்கம் கிராமம்,
கோணலூர் அஞ்சல்,
கீழ்பென்னாத்தூர் வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

Copy to: Judgement File.

Spare/ AM/PS - 240919